

நிதியியல்
கல்வி வாரம்
ஜூன் 4-8,
2018



வாடிக்கையாளரின் பொறுப்பு - அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனை



உங்கள் வங்கிக் கணக்கில் அல்லது கடன் / பற்று அட்டையில் அங்கீகரிக்கப்படாத
அல்லது மோசடியான பரிவர்த்தனை



பதட்டப்படாதீர்கள்

உடனடியாக புகார் அளித்து, ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வங்கியின் -

- தொலைபேசி /
இலவச தொலைபேசி வசதி எண்
- மின்னஞ்சல் முகவரி
- கணக்கு வைத்துள்ள கிளையின்
முகவரி தெரிந்துகொள்ளுங்கள்.



மின்னஞ்சல் மற்றும்
குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்)
எச்சரிக்கைகளுக்குப் பதிவு
செய்யுங்கள்

உங்கள் பொறுப்பை அறிந்திடுங்கள்

உங்களின் அலட்சியம்#

- நீங்கள் அறிவிக்கும் வரை
இழப்பு உங்களுடையது
- நீங்கள் அறிவித்தபின்
இழப்பு வங்கியுடையது

வங்கியின் அலட்சியம்

- வங்கிக்கு இழப்பு

மூன்றாவது நபரின் அத்துமீறல்

- | | |
|----------------------------------|--|
| 3 வேலை
நாட்களுக்குள்* | உங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை |
| 4 முதல் 7 வேலை
நாட்களுக்குள்* | பரிவர்த்தனை தொகை
- அதிகபட்சமாக BSBD
கணக்கில் ₹ 5,000
வரை. சேமிப்புக் கணக்குகள் /
கடன் அட்டை (₹ 5 லட்சம்
வரம்புடைய) பரிவர்த்தனைகளில்
₹ 10,000 வரை |
| 7 நாட்களுக்கு
மேல் * | உங்கள் வங்கியின் கொள்கைப்படி. |

* - வங்கியிடமிருந்து தகவல் கிடைத்ததிலிருந்து அறிவிக்க எடுத்துக்கொள்ளும் காலம். # - கடவுச் சொல், பின் ஆகியவற்றைப் பகிர்தல் போன்றவை

நிதி கல்வியறிவு • வளமைக்கு வழி
உங்கள் பொறுப்பை அறிந்திடுங்கள்



நிதியியல் சேர்க்கை மற்றும்
மேம்பாட்டுத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
www.rbi.org.in